

அக்கினிக்குஞ்சு

AKKINIKKUNCHU



வெளி இலாக்கியம் பார்லிமெண்ட் நடவடிக்கை

உபா 2/-

செட்டியார் அச்சகம்
430, காங்கேஷன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி 7853



அசிரியர்: மஸ்லையுரான்
கலை, இலக்கிய, அரசியல், பொறுத்தபோக்கு
அம்சங்கள் அடங்கிய பல்கலைக் கல்லூரிகள்)

“அக்னிக் குஞ்சொன்று பிறக்கும் - மன(க்)
குப்பைகள், காடுகள் எரிக்கும்
வளமிகு வசந்தம் பிறக்கும் - அதிக
ஶானுட்டர்மம் சிற்கிகும்.”

1980
மங்குளி
இதழ்

மகாவிசி: அக்னிக்குஞ்சு
இல. 36,
சிவன்கோவில் விதிகு,
திருநெல்வேலி தெற்கு,
திருநெல்வேலி.

அக்னிக் குஞ்ச தாங்கிவரும் கைதான்
வட்டுரைகள், கணிததான் அணித்தும்
ஏற்பாடுபே, அக்கிவோர்களே, நங்கள்
ஒராத்திற்கு முழுப்பொறுப்பும் உடை
போது

சஞ்சிகைக் குழு:

1. பொ. அகுணகிரீநாதன்
2. க. பத்மோஜினி
3. செ. சௌதராசா
4. ச. இராஜேந்வரன்
5. ஆர். தெய்வரஞ்சினி
6. ஐ. தயாவந்தராஜா
7. ஏ. நாலேஸ்வரி
8. பி. கூரைன்வரன்
9. சி. பிரேமா
10. பா. மருநூர்
11. வி. இராதா
12. எல். இராசநாயகம்
13. பொ. குருநேத்திரன்
14. ஆர். தெய்வரஞ்சினி
15. என். சிதம்பரமுருக்கு

பிரதம குவோசரி:

வி. பி. சிவநாதன்
(உதவி/விரிவுதாங்கு
ஏற்பு/பல்கலைக்கழகம்)

இரண்டு பலஸ்தீன்க் கவிதைகள்

பொசி - அல் - அஸ்மார்

தமிழாக்கம்: எம். ஏ. நுஃமான்

ஆசிரியர் பார்வையில்....

காலத்திற்கூட்காலம் தோன்றுகின்ற சுஞ்சிகைகள், பறிகிரைகள் என்பவற்றின் நிலையில் காலம் மாறுபட்டாலும் கட ஈற்றில் அவை சமூககளத்தில் நிலைகொள்ள முடியாமல் போய்விடுவது தந்காலத்தில் சமுத்தைப் பொறுத்த வரை தெளிவான் ஓர் உண்மையாகும். ஆனாலும் அவை தமிழாலியன்ற “மனித நாகரிகத்தை முனினெடுத்துச் செல்லக் கூடிய கருத்துக்களை வலியுறுத்தாமல் விட்டுவிடுவதிலே. இந்த உண்மையின் அடிப்படையில் எத்தனை காலம் வாழ்ந்தோம், வாழ்வோம் என்ற பிரச்சனைக்கு வகை கொள்ளாமல், வாழும் காலத்தில் என்ன பண்களைச் செய்தேரம் என்பதும் சமுதாயப்பாதையிலே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருமா? என்பதில்தான் ஒவ்வொர் சுஞ்சிகையின் வெற்றியும் ஆழமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்னும் கருத்தில் மிகவும் ஆழந்த நம்பிக்கை கொண்டதால்த்தான் “அகிளிக் குஞ்சு” பிறக்கவேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டது. சமுதாயச் சிர்கேடுகளும், வலிவற்ற தன்மையினையும் சுட்டிக்காட்டுவதனால், ஓர் புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையுடனும் கட்சிச்சாரிப்பற்ற முற்போக்குக் கருத்துக்களை மிகவும் துல்லியமாக வெளிக்கொணர்ந்து சுஞ்சிகை வாயிலாகச் சமுதாயத்தினாடே பரப்புகின்றபோது எங்காவது ஒரு மூலையில் ஓர் மனமாற்றம் ஏற்படாமலா போகப் போகின்றது? என்ற அசையாத நம்பிக்கையோடு அகிளிக் குஞ்சு உங்கள் கரங்களிலே இருக்கிறது? அதன் வளர்ச்சி, அதன் ஆயுள் வாசகரிகளாகிய உங்கள் கைகளிலேதான் தங்கியுள்ளது என்பதை நினைவுட்டி நிறைகிடிரேன்.

ஆ-ர்

பொசி அல் - அஸ்மார் புதுப் பெற்ற பலஸ்தீன்க் கவிஞர்களுள் ஒன்றார் ‘கொமாந்து’ என்ற அவை ரிடை சுஞ்சிகையின் 1970 டிசம்பர் இதழில், ஹாவாட் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் அவன் டெரேஷாவிற்குள் என்பவர் அல் - அஸ்மார் பற்றிப் பிண்வருமாறு எழுதினார்: இக்கவிஞர் 31 வயதுடைய இக்கரேவிய அரசுப் பிரஜை. இவர் தனது சொந்த இடமான டிட்டாவில் இருந்து விவைதை எழுதி வந்தார்... இப்பொழுது டெமொன் சிறைச் சாலையில் இருந்து தனது விவைதகளை எழுதுகிறார். நான் சிறைக்கைத்தின் மத்தியில் பொசி யைப்பற்றி சிராரித்தேன்: கட்டுமாள்ஸ்தான், வசிகரப் புனினைக் குடன் கூடிய ஓர் உயர்ந்த மனிதர் முன்வந்தார். 31 வயதுக்கு அதிகமான முதிர்ச்சியைக் காட்டும்

பொசியின் தோற்றுத்திட தன்மை பிக்கை, உதுதி, நேர்மை ஆகியவை மனம்விசின். நான் அவரைக் கைவித்ததில் இருந்தும் மற்றும் சிறைச் சைதிகளுடன் அவர் பழகிய முறையில் இருந்துக் கொசி அல் - அஸ்மார் ஓர் தலைவன் என்று என்றால் கூற முடியும். நீங்கள் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று நான் பொசியிடம் கேட்டேன். அவர் எனது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னார் “ஏனெனில் நான் ஓர் அராபியன்” என்று. அவருடைய இடம் 1970 செப்டெம்பர் மாதம் அவர் சிறையில் இருக்கும்போது எழுதிய “ஏனெனில் நான் ஓர் அராபியன்” என்ற விவைதயில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமொழிபெயர்ப்பில் இருந்து அவரது இட விவைதகளின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.

1. ஒரு யூத நண்பனுக்கு

சாத்திய மற்றதை
எனிடம் கேளாதே

நட்சத்திரங்களைக் கொண்டுவரும்படி
குரியனிடம் நடந்து செல்லும்படி
எனிடம் கேளாதே

கடலை வற்றவைக்கும்படி
பகலொளியைத் துடைத்துவிடும்படி
என்னைக் கோரதே,

எனது கண்ணை,
எனது காதலை,
எனது இளமை நினைவுகளை
அழித்துவிடும்படி என்னைக் கோரதே
நான் ஒரு வெறும் ஈனிதலே.

ஓர் ஓலிவமரத்தின்கீழ்
நான் வளர்ந்தேன்
எனது தோட்டத்துக் கணிகளை
நான் புசித்தேன்.

திராட்சை வணங்களில்
வைனை நான் குடிநீரை
பள்ளத்தாக்குளில்
கன்னிப் பழங்களை
அதிகம் அதிகம் நான் ருபிபார்த்தித்தன்.

எனது செவிகளில்
யானம் பாடிகள் பாடல் இசைத்தன
நகரங்களிலும் வயல்வெளிகளிலும்
வீசித் சென்ற சுதந்திரம் காற்று
எப்போதும் என்னைக் கிலிர்ப்படை வித்தன்.

எனது நண்பனை
எனது சொந்த நாட்டினை விட்டு
போகுமாறு
நீ என்னைக் கேட்க முடியாது.

2. ஏனெனில் நான் ஓர் அராபியன்

நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன்;
ஐயா, அதற்கக் காரணம்
நான் ஓர் அராபியன் என்பதே.
தன் ஆஸ்மாவை விற்க மறுத்த
ஓர் அராபியன்.
ஐயா.

விடுதலைக் காக முயன்ற ஓர் அராபியன்
தன் து மக்களின் துயர்களை
எந்தர்த்த ஓர் அராபியன்
நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டான்
ஒவ்வொரு மூலையிலும்
மரணத்தை எதிர்த்துப் பேசியவன்
ஒரு சோதரத்துவ வாழ்வைக் கோரி —
அதற்காக வாழ்ந்தவன்
ஆகவேதான்
நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன்.
ஏனெனில்
நான் போராட்ட துணிந்தவன்
மேலும், ஏனெனில்
நான் ஓர் அராபியன்.

அம்பை நேராம நிமிர்த்துபவர் வீல்லாளின். மரத்தில் இறநிலை பொறிப்பவர் தச்சர்கள். தம்முமதாமே அடக்கி
யாள்பவர் ஏற்குர்கள்.

— புதர்

நூம் நமக்குள்ளே போராடுவதை விட்டுவிட்டு நம்மை எதிர்
நோக்கியிருக்கும் பயங்கரமானபடி, வறுமை, பிணி ஆகிய
வற்றை எதிர்த்துப் போராடுவதை நமது சக்தியை செல
விடுவோம்.

— 5 —

கிடூகு வேலிகளும் ஒற்றைப் பணையும்

கனியரசன்

சாராவுக்குத் தெரிந்த அளவில் சந்தியா அக்கா இரண்டு விதத்தில் மற்றப் பெண்களிலிருந்து வித்தியாசமாய் இருந்தார். ஒன்று அவள் கொனியிலுக்குப் போவதில்லை. இகண்டாவது சினியா பார்க்கவும் போவதில்லை. கொவிலுக்குப் போவதில் உண்மையாகவே அவளுக்கு இருப்ப மில்கிதாள். கோவிலுக்குப் போ கிற பெரும்பாலான பெண்களுக்கு வேறு வேறு சிற்றனைகள்தான் என்று அவள் சாராவுக்குச் சொல்லுவாள். சினிமாவுக்குப் போவதில் சந்தியாகி வாய்க்குப் பூரண விருப்பம்தான். என்றாலும் அதற்குரிய சந்தர்ப்பங்கள் உரிய முறையில் கிடைக்காத நால் அவள் சினிமா பார்க்கப் போவது தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தால் அவள் சினிமா பார்ப்பதற்கிண் என்றும் ஆகிவிட்டது. மற்றப்படி சாரா சரி பாழ்ப்பானப் பெண்ணுக்கும் சந்தியாக்காவுக்கும் என்ன விதத்தில் வேற்றுமை என்பதெல்லாம் சாராவுக்குத் தெரியாது.

மத்தியானம் சாப்பிட்டான பிறகு குப்புறப் படுத்துக்கொண்டு குழுதம் விகடன் ஏதாவது படிப்பாள். சில வேளை அப்படியே நிதி திரையாய்ப் போவாள். பிறகு ரெடியோ கேட்பாள். சிகிச்சையங்களில் அடுப்பிக் கறி எரிவதையும் மறந்துபோய் ரெடியோவிற்குப் பகு

தத்திலேயே இருந்து விடுவாள். எப்போதும் கொடுப்புக்குள் ஏதாவது பாடிக்கொண்டு இருப்பாள். ஒழுங்கையில் வித்தியாசமாய் யாராவது போன்று, அல்லது வழக்கமாய் யாராவது போன்று, அல்லது வழக்கமாகப் போகிறவர்கள் வித்தியாசமாய்ப் போன்று கூட ஒடிப்போய்ப் பாரிப்பாள். ஆனால் சந்தியா தங்களைப் பார்க்கிறான்' என்று அவர்களுக்குத் தெரியாதபடி அவள் இருக்கியமாகப் பார்ப்பாள்.

சந்தியாகிகளின் விடும் சாசா வின் விடும் பக்கத்தில்தான். ஒரு புறம் பொதுவேலி. அதில் 'டட்பு' ஒன்று கோடிப்புறமாக இருக்கிறது. சிறுகூடப் பொதுதான். அது இரண்டு விட்டியற்கும் நடுவில் இருந்தது. இரண்டு விட்டியறும் அடிக்கடி போகவர் இருந்தார்கள். சாராவின் சின்ன வயதிலிருந்தே அந்த விடு அவனுக்கும் பழகிப் போயிருந்தது. இடுப்பில் சாராவைத் தூக்கிவைத்த படி சந்தியா நிற்கும் படம் ஒன்று சந்தியா விட்டிடி :பிரேம்' போட்டு மாட்டப்பட்டிருந்தது. முன்பெல்லாம் சாரா அதைப் பார்க்கவேண் குமென்றால் மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். ஒரு ஸ்டேல், சிக்கனுப் பூரு மேசை இப்படி ஒளிநை இழுத்து வைத்து ஏற்றுக்கொள்கூடிய சாராவுக்கு அந்தப்படம் எட்டும். சிலவேளை

'குஞ்சாச்சி' என்று சாரா பிரியமாய் அழைக்கும் சந்தியாக்காவின் அம்மாவான் அவனைத் தூக்கிக் கொஞ்ச நேரம் அந்தப் படத்தைக் காட்டுவாள். பிறகு அவன் இறக்கி விடுகிற போது பெரிதாய் அழ ஆரம்பிப்பான். இப்போதும் அந்தப்படம் இருந்தது.

சந்தியா அக்காவின் விட்டிடி, அவளைவிட குஞ்சாச்சியும், சந்தியா அக்காவின் அப்பாவும்மட்டும் இருந்தார்கள். சந்தியாக்காவுக்கு இருந்த ஒரே அக்கா கல்யாணமாகிப் போய் விட்டாள். அதன்பின்பு அவள் தனி பாகத்தான். 'இந்த தனிமை, சந்தியா விஷயத்தில் முழுவதுமாய் அர்த்தப்படக்கூடிய ஒரு தனிமை. ஏனென்றால் குஞ்சாச்சிக்கு அவனுடைய பாகுகளோடு நேரம் சரியாய்ப் போகும். அப்பா முன்விடுந்தையை விட்டு உள்ளே ஏறுவது அழிரவும். சந்தியாவுக்குத்தான் உள்ளீடு முழுவதும்! அப்போதெல்லாம் சாராதான் பெரும்பாலும் சந்தியாக்காவின் துணை. 'கரம்' விளையாடுவதிலிருந்து திருவிழாவில் வாங்கி வந்த கடலை கொறிப்பது வரை அவர்கள் இல்லை. சாரா பாடசாலைக்குப்போய் வந்து கொண்டிருந்தாலும் அவன் விட்டிடி நிற்கிற பெரும்பகுதி நேரம் சந்தியா அக்கா விட்டோடு போய்விடும்.

வெகுகாலம் வரை சந்தியாக்கா தொடரிந்தும் இப்படியே அடுப்படி, கிளர்ந்தி, தலைவாசல் என்று 'தனி தா' இருப்பதைப் பற்றிச் சாரா வுக்கு யோசிக்கத் தோன்றவில்லை. அப்பா, அப்மா, குஞ்சாச்சி ஆகி யோர் எண்ணாதிரி ஒரு மாரு திலை பிள, தங்களுடைய கய்மான் இயக்கத்தில் வாழ்வு கொண்டிருக்கிறார் களோ அந்த மாதிரித்தான் சந்தியா அக்காவும் என்றுநான் சாசா நினைத்தான் — வெகுகாலம் வரையில். இடையில் அவனுக்கு கல்யாணம் ஒன்று நடக்குப், என்னோப் பெண்களையும்போலத் திடீரென்று ஒரு நாள் அவளையும் அழைத்துச்சென்று தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்; பிறகு உள்ள நெயைப் பூட்டிக்கொண்டு அவளை அலங்கரிப்பார்கள்; பிறகு மாப் பிள்ளை அழைப்பு, தாவிகட்டு அது இது என்று நடக்கும்; சிலவேளை சந்தியாக்கா மெதுவாய் அழவாம்— என்று இப்படி இடையீடையே சாசா வும் ஞாபகே கொண்டிருந்தான். என்றாலும் கூட அவளீள் இப்பொதையை 'தனித்த இருப்பு' இயக்கப்படுவது என்றால் எண்ணம் கொண்டிருந்தான். பிறகு சந்தியாக்காவின் வாழ்க்கைப் பிரச்சனையே கவியானத்தை முன்வைத்துத்தான் இருக்கிறது என்று தெரியவந்தபோது முதலில் அது எவ்வாறு இயலும் என்றுநான் சாராவுக்குத் தோக்கிக் கொண்டிருந்தது. ஒதுக்கம் சந்தியா அக்காவே நன்னுடைய திருமணத்துக்கு கொண்டிருந்தது. ஒதுக்கம் சந்தியா அக்காவுக்குத் தோக்கிக் கொண்டிருந்தது. ஒதுக்கம் வேறுவேறு முக கங்கி தெரிந்தன. சந்தியா அக்காவையும் நாள் காசுகளையும் எடுப்போட்டு, வேண்டாம் என்று கொள்விடுகிற முகம்; சந்தியாக்காவை ஒரு ஜீவன் என்று நினைத்து கொண்டார்கள், நினைத்துதெல்லாவற்றுக்கும் நான் பாட்டு வைக்கிற முகம்; சந்தியா என்பதையும் கொண்டுதான் சாரா வுக்கு இந்தக் கருமத்தில் திருமணத்துக்கு இருக்கும் வேறுவேறு முக கங்கி தெரிந்தன. சந்தியா அக்காவையும் நாள் காசுகளையும் எடுப்போட்டு, வேண்டாம் என்று கொள்விடுகிற முகம்; சந்தியாக்காவை ஒரு ஜீவன் என்று நினைத்து கொண்டார்கள், நினைத்துதெல்லாவற்றுக்கும் நான் பாட்டு வைக்கிற முகம்; சந்தியா என்பதையும் கொண்டுதான் சாரா வுக்கு இந்தக் கருமத்தில் திருமணத்துக்கு இருக்கும் வேறுவேறு முக கங்கி தெரிந்தன. சந்தியா அக்காவையும்

— 7 —

எழுதிக் குறித்து வைத்திருக்கிற ஒரு கடதாசித் துண்டு என்று நினைத்து வைத்திருக்கிற மும். இந்த அருவ இப்பாள விகாரமான முகங்கள் எல் வாம் சந்தியாக்காவிற்குப் பாதமாக இருக்கின்ற தென்பகலத்திட வேறும் ஏராளமான பெண்களுக்கும் பாதகமாயிருக்கிறதென்பதும் காரா வுக்குப் பிறகு புரிந்தது. இருந்தாலும் அவன்வரையில் சந்தியாக்கா வுக்கு என்னமாதிரி உதவலாம் என் காரா தலையை உடைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிடிபடுவதாகவே இல்லை.

காரா வளர்ந்துகொண்டுபோகிற மாதிரியே அவனும், சந்தியாக்காவும் கைத்திர விஷயங்களும் வளர்ந்து கொண்டும், மாறி கொண்டு முபொயிற்று. வெறுமையான மத்தி யானப்போதில் ஒருநாள் சந்தியா விட்டுப் பிழபுறத்தில் காராவும் சந்தியாக்காவும் இருந்தார்கள். அப்போது சந்தியா மாறி இடத்துக்கொண்டிருந்தாள்.

“சந்தியாக்கா, நீ ஆரைக் கவியானாம் முடிப்பாய்?” - திடீரென்று காரா கேட்டான். ஏன் இப்படிக் கேட்கவேண்டுமென்று அவனுக்குத் தொகுறியதோ தெரியாது. ஆனால் உடனேபசிலை எதிர்பார்க்கிற ஆவல் கேள்வியிலும் இருந்தது. சந்தியா உடனே பதிக் கொல்லாமல், இடிப்பகல நிறுத்திவிட்டுச் காராவைப் பார்த்தான். நேராகக் கண்களுக்குள் ஊடுருவதுபோல “ஏன் இன்டைக்குப் புதுசா இப்படிக் கேட்கிறோ”

“எல்லாப் பெம்பிளவுனும் தான் கீி கவியானம் முடிக்கப் போற

ஆகிளாப்பற்றி யோசிச்சு வைச்சிருப்பினம்தானே. கறுப்பாயோ, சிவப்பாயோ, இல்லாட்டி மெங்கிசாகவோ, மொத்தமாவோ, நலில் வேலையில் உள்ள ஆளா, வேங்கில் போடுற ஆளா... சிலவேளை இன் மூங்குடக்கூட யோசிச்சு வைச்சிருப்பினம். நீயும் கட்டாயம் அப்படியோசிச்சு வைச்சிருப்பாய் என்று நினைச்சன்”

“ம் ம்...” என்று சந்தியா பதிக் கொண்டுள்ளன். “உனக்கேண் இவ்வளவு அக்கறை’ என்று, அல்லது ‘நான் இப்படியோசிச்சு ஆரம்பிச்சா உங்க ஞஞ்சாச்சியின்ர பாடு எப்படி’ என்கிறமாதிரி ஒரு தொனி அதில் இருந்ததாய் காரா நினைத்துக்கொண்டான். என்றாலும் பிறகு அவன் அன்றைக்குச் காராவுக்குப் பதிக் கொல்லவில்லை. சிலவேளை தான் கேட்டபிறகுதான் சந்தியாக்கா அதைப்பற்றி யோசிச்சு ஆரம்பிக்கிறுனே என்னவோ என்று காரா நினைத்தான். பிறகொருதரம் சரசா அக்காவும் காராவும் குதைப்பற்றிக் கைத்தக்க நேரிட்டபோது, காராவும் தனக்குக் கிடைக்கப்போகிற அல்லது தான் தேடி அடையப்போகிற பெண்ணைப்பற்றிய சிந்தனை கள் உடையவருக இருந்தான்.

★

அன்றைக்குப் பள்ளிக்கூடத்தால் காரா திரும்பி வந்துகொண்டு இருந்தபோது சரசாஅக்கா வாசலில் நின்றான்.

“காரா, சாப்பிட்டுவிட்டு ஒருங்கார விட்ட வாறியா?” என்று.

ஏன் என்ற கேட்க அவலெழுந்தாலும் பிறகு சொல்லுவாதிதானே என்று நினைத்ததில் ஒமென்பதாய்த் தலையை ஆட்டிவிட்டுச் சாரா, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சந்தியாக்காவிட்டுக்கூட வந்தபோது சந்தியாக்கா ஹோலுக்குன் இருந்தாள். சேடியோ மெதுவாய்ப் பாடிக் கொண்டிருந்தது. ஞஞ்சாச்சியைக் காணவில்லை.

“இன்டைக்கு எனக்குக் கவியானம் கேட்டு வந்தவை!” காரா வக்குள் ஒரு சிங்க ஆச்சரியக் கந்தியா அக்காவக்குக் கவியானம் பேசி வந்ததுபற்றி முதல் தடவையாக அவள் காராவுக்குச் சொல்கிறன்! அதுவுக்கு உடனடியாக.

“ஆராக்கன்?”

“உடைக்குத் தெரியாது காரா அவயள். தூரத்து முறையில் எங்களுக்குக் கொந்தமாம். கொழும்பில் வேலை - என்று அவ்வளவுதான் தெரியும்...”

“நீ என்ன கொல்லுவாய் சந்தியாக்கா ஒமென்டு சொல்லுவியோ மாட்டியோ?”

“நான் கொல்லிறத்தில் என்ன கிட்கு இதுக்கு முந்தி வந்த எல்லாத்துயும் நான்மாட்டு என்றுக்கொண்டு அனு? என்னைப் பற்றிக் கொஞ்சம் என்டாலும் இவையோசிச்சு எனக்குக் கவியானம் பேசிறதென்டாகி இந்தப் பிறவியில் எனக்குக் கவியானம் நடக்காது. உள்கு என் கேடுபடிக்க யோகேஸைத் தெரியுமெல்லே? அவனுக்கு ஒரு டொக்டரத்தான் செய்து வைக்கிறது என்று எவ்வளவு கஷ்டப்பட்டவை. கைவெந்தித்துண்டு மாதிரி ஒரு குறுப்புக்கு காணியையும் ஒரு அம

“அப்பந் கொல்ல வேண்டாகி” என்றால் காரா.

“நீ ஏன் கோவிக்கிறோய்? உடனையிட வேற ஒருதருக்கும் இதுவை நான் கொல்லிறைல் என்று உண்டுத் தெரியுமதானே.”

“தெரியுமதான்...!” பிறகு காரா அவனை ஒன்றும் கேட்க

பதினூர்மீசு காலங்கும் வசிச்சிக்கான உணவுகளும் பாடுபட்டவை? முதல் கொந்தத்தோடு பாத்து, சரிவராது என்டவுடன் கொந்தமிக்காட்டியும் தங்க சாதியேக்டாசி சரிச்சுடு பாத்தினம்...”

“பேறு என்ற நடத்து!”

“கடியில் ஒன்றும் சரிப்படாம் அவ்வளவும் குடுத்து எங்கோ கொம்பணியில் வேலை செய்யிற ஒருத் தோகி கட்டி வசைவை!”

“ஆப்ப உரை ஆகை எல்லாத் தையும் மீறி இப்பிடிக் குத்தேன் ஒன்று தான் உண்கும் நடக்கும் என்று நீ சொல்லிருய்?”

“ஆப்பிடியோன்றும் பெரிய ஆகை என்கிக்கி. குரெண்டும் பறவாயில். ஒரு கல்ல ஆளா * என்ற மன்றங்கும் விளக்கிக் கொள்ளிற மாதிரி ஒரு ஆளா இதுதாக காலும்...”

“என்ன விளக்கிக் கொள்ளிற மாதிரி ஒரு ஆள் உண்கு வேண்டு மேண்டா நீ அரபேசு காதவிச் சிருக்கவேணும்” என்ற சாரா கொள்கின். சந்தியாக்கா அதை எவ்வளவு ‘கிரிவன்’லாக எடுத்துக் கொண்டாலோ என்கொ. பிறகு அவர்கள் இதைப் பற்றிக் கைத்துவிக்கின்றன.

சந்தியாக்கா கொள்கிலியிருந்தது மாதிரியே அந்தச் சம்பந்தம் குழும் பிப் பேரவிற்று. காணி கூட்டுத் தையில் இல்லாததாக முழுவதை கும் காராதுத் தந்தால் முடியும் என்ற ஆபேசது இல்லாது

அந்தச் சம்பந்தம் குழுமபிப் போவிற்று. சந்தியாக்கா இதில் ஒன்றும் பாதிக்கப்பட்டமாதிரித் தெரிய விகிலை. அவன் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். சாராதான் மிகவும் உறுதியாக

‘இது நடக்கும்’ என்று கொங்கிக் கொண்டிருந்தான். கொஞ்ச நாட்டுத் தைப்பதற்கு சந்தியாக் கூக்கா ஒன்றுமே கைதைக்கவில்லை. அவன் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தான் என்று சாராவுக்கு உணர முடியாமலிருந்தது. தனிப்பட நேரி டும் கைதைப்புக்களில்கூட அவன் இதுபற்றி ஒன்றுமே பேசாத்தால் சாரா ஏழும் அதைப் பற்றிக் கைதைப்புக்கிலை என்று விட்டிருப்பட்டான். சந்தியாக் கூக்கா தொடர்ந்தும் முன்மாதிரியே இருந்தான். கமையல் செய்தான்; சேர்த்தோக்கேட்டான்; சிலவேளை ஒழுங்கையில் நின்ற வேட்களைபார்த்தான்.

குஞ்சாக்கிக்குத்தான் கவுசி முன்கைபிட அதிகமாப்ப போவிற்று. சாரா அக்காவை கோயிக்களுக்கு கிரதம் இருக்கவைக்க அவன் படாதபாடுபட்டான். ஒரு நாள் கைதையோடு கைதையாக தூர்க்கையம்மகி கோயிக்கைப்பற்றிக் கொண்டான். தீர்க்கையின் ‘அங்கிருத்தி’க் கெள்களுக்குத் திடீர், திடீரென்ற கையாணம் அவது பற்றிக் கொண்டான். இன்னும் என்னவெல்லாமோ கொள்ளப்பற்று, முன்விட்டில் கமையிரதமிருப்பதைப் பற்றியும் கொள்ளும்.

‘கமைவுக்குக் கெதியாய்க் கவையாணம் தடக்கட்டும்’ என்ற மட்டும் சந்தியாக் கூக்கா கொண்டான்.



தொடர்ந்தாந் போல் இரண்டு முன்று நாட்களுக்கு சாரா. சந்தியாக்கா விட்டுக்குப் போகமுடியாது போய்விட்டது. அதற்குப் பிறகு ஒரு மாலை நேரம் அவன் அங்கு போன போது விட்டிடுக் கரசா மட்டும் இருந்தான்.

சொல்ல நினைப்பது போவும்; கொல்ல முடியாதது போவும்; அழைப்பது போவும்; அழைக்க தது போவும் - ஏதோ ஒன்று.

“சாரா! நான் கவியாணம் முடிக்கப் போற்றிலை உண்டு சந்தோஷம் இருக்கா..?”

“பின்ன இல்லாமல்... ஒடுக்கேடு முத்திமாதிரி இப்பிடிக் கைதைகோது, பழகேலாது எண்டதவிட, கவரில் ஒடும் அட்டையைப் பிடிச்சு உங்ர காலுக்குள்ள விட்டு, நீ சந்தியாக்க நோன் இருக்கிறன் தானே உண்குரு.. என்று கொல்லேலாது எண்டத விட மிசும் எல்லாம் எண்டுச் சந்தோஷம்தான்...”

“என்கு இப்ப கவியாணம் முடிக்கவேணும் மாதிரி இல்ல..” என்று கொள்ள சந்தியாக்கா இருந்த இடத்தைவிட்டு எழும்பி வந்தான். சாராவுடைய கழுத்தில் கையை வைத்து அணைத்து, மார்போடு இறுக்கி கொண்டான். மெத் தெற்று அவன் மார்பில் சாராமுகம் புதைந்தபோது, சந்தியாக்கா இதழ் கடி தலையில் முத்தமிழுவதென அவன் உணர்ந்தான். தென் கோழி களுக்கு மேணாவும், முகில்களுடாக ஏழும் வீதிது வரும் மழும் இருளைப் போல வேண்டா இருந்தான் சந்தியாக்கா. கொஞ்ச நேரத்துக்கு ஒரு வொரு கணமும் புதிய பரிமாணம் கொண்டதெந்த தோன்ற சாரா அண்டை கொண்ட முடிக் கொண்டான்;



“அது” தட்டத்து ஒரு வியாழன். வெள்ளி, காலை சாரா, சந்தியாவை எதிர் கொண்டபோது அவன் இயல்பாய், மிகவும் இயல்பாய் இந்தாள். சாராவுக்கு வாழ்க்கை கொஞ்சம் கோட்டிப் போனது மாதிரி இருங்கது. இரகுடு நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல இரவிக் காரா, தன்னுடைய விட்டிறங்கும் சரசா வீட்டிறங்கும் இடையில் உள்ள சடப்பின் அருகில் தின்று கொண்டிருக்கிறோன். வெள்ளி சிதறிய வாஸம். வேலியில் சுலைத்து பூவரசன் சந்தியா அந்த மாமரத்தின் கீழ் நிற்கிறார். அவனுடைய நீண்ட ‘த்ரெஸ்லிங்’ கவுணின் மேற்புறந்தைத் திறந்து விட்டிருக்கிறார். மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவான நிறமதான் சந்தியா அக்கா என்றாலும், ஒன்றிக்கு வெளிப் படாமல் சில இடங்களில் அவன் பொன்றிறமாக இருந்ததும் சாரா வுக்குத் தெரியவர, அவன் ‘வா சாரா’ என்பதாய் அழைத்தான்.

‘என்ன சந்தியாக்கி?’ என்று ஏற்றுக் கேட்கிறுக் காரா.

ஞாகி நடுங்குவது போல இருக்கிறது. கால் கடப்பிலிருக்கிற பணமட்டைகளை உராய்கிறது.


“‘சந்தியா’ என்ற கூப்பிடேன்! ஒரு மாறுதலுக்காக” என்றபடி அவன் மீண்டும் அழைத்தாள். இடைப்புவரை அவிழ்ந்து நொடியிய குற்றங்கு சுதியா ஒரு நேவைத்

மாதிரி இருப்பதாக சாரா நிகைத்தான். சாராவை வாவென்று அழைக்கும் தேவைதை அங்கது சரசா, கூந்தலாகி முதுகை மறைத்துக் கொள்கிற சந்தியா அல்லது தேவைதை.

திடீரென்று சாராவுக்கு விழிப்பு வர்த்து. இருளை விழித்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தான். கலை இடையில் முறிந்து போனது பற்றி யோசித்தான். வெளியில் கோள்கம் கலைத்தது கோழி குருக்கொடுக்கத் துவங்குகிற ஒரு அதிகாலைப் போதில் சாரா மீண்டும் நித்திரையாய்ப் போகுகிற்.

*

எல்லாம் முடிந்து போனது, கொஞ்ச நாட்களுக்குள் சாராயார்த்துக் கொண்டிருக்கிறபோது திடீரென்று ஒருநாள் சுதியாக்கொவுக்கு கலியாணம் முற்றுகிற்று. குனிந்தபடி சந்தியாக்கா நெஜிஸ்ற்றேஷன் பத்திரக்களில் கையெழுத்துப் போட்டாள். பிறகு எல்லோரும் சிரித்துக் கொண்டு சாப்பிட்டார்கள். சிவப்பாய் மீசை வைத்தபடி சந்தியா அக்காவுக்குப் பக்கத்தின் “அவன்” இருந்தான். சாராவுக்குக் கையில் வரையில் ஒரு விஷயம் தெரியாமலே போயிற்று. சந்தியாக்கா வுக்கு “அவனே”ப் பிழிந்துப் போயிருந்தது சுதியா ஒரு நேவைத் தான் அது.



அவர்களும் மனிதர்கள் தான்

கண்ணே இழந்த குருடன்

ஆனால் படைப்பில் அவனும் மனிதன் விழியில் உணர்வு இல்லை

ஆனால் உணர்வு உண்டு உளத்தில்.

ஊழையான மனிதன்

ஆனாலும் எங்களில் அவன் ஒருவன் பேசுத்துடிக்கும் அவன் இதயம் ஆனால் நா விதிக்கும் தடையம்,

நோன்றியான சிறுவன்

அவனும் நம்மைப்போல ஒருவன் ரெஞ்சில் வாழ ஆசை இருக்கும் மனித வசைகள் அவனைத் தடுகிக்கும்,

ஏற்கை இழந்த இளைஞர்

அவனும் அடையத் துடிப்பான் அனிபை அணைக்கவேண்டும் அவனை பசுத்தோடு மனதில்,

பதியை இழந்த விதைவ

அவன் விழிகள் நாடும் உறவை ஒதுக்கக் கூடாது அவனை

அவனும் பெண்தானே மனமே:

ஒரு திருடன்கூட மனிதன்

தவற்றில் திருந்திவிட்டால் அவன் இறைவன் செய் தவற்றை உணர்ந்தபின்னும் அவன் தனிக்கூடாது தனியே.

படைப்பில் யாவரும் மனிதர் நம் பகுப்பிற்குளே அவர் சிறியர் கருவிலும் உறவிலும் நாம் ஒருவர்

இதை உணர்தலவேண்டும் நாம் இளைஞர்.

கி. மங்களராமி

தரமான புடவைகளுக்கு

வினாயம் செய்யுங்கள்!

கோட்டு ரெக்ஸ்ரெல்ஸ்

“கேசன் கட்டிடம்”

109, பெரியகடை,
யாழ்ப்பாணம்.

போன்: 8229

இலக்கிய வரலாறு - கோட்பாட்டு விளக்கம்

வேஷ்ணியர் கார்த்திகேச விவத்தமிழி
தமிழ்த்துறைத் தலைவர், யாழ். பல்கலைக்கழகம்

“இலக்கிய வரலாறு” என்னும் பதம் இன்று தமிழ் பயில்வோர், பயிற்றுப்போர், ஆர்வலரிடையே பெருமாக்கிலுள்ள ஒன்றாகும். உண்மையில் இது ஒருதொகை நிலைத்தொடர்யாகும். இதனைப் படித்தொகையாக (இலக்கிய மாசிய வரலாறு) மாத்திரம் கொள்ளமுடியாதே தவிர, வேற்றுமைத் தொகையாகவும் (இலக்கியத்தின் வரலாறு, இலக்கியத்தின் வரலாறு - சிறிது சுலபப்படுத்தி இலக்கியத்திற்கு வரலாறு) உண்மைத் தொகையாகவும், கருத்துச்சிதைவு ஏதுவுமிகிக் கொள்ளலாமென்பது, சிறிது ஆழமாக நோக்கும் பொழுது தெரியவரும். ஆயினும் பயிலும் மாணவர், ஆசிரியர் நிலையில் இலக்கியத்தின் வரலாறு, என்ற பொருளே மேலோக்கி நிற்பதை அவதானிக்கலாம். தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்களின் வரலாறு என்பதே பொதுவான கருத்தோடு விவரிக்கின்றது.

“இலக்கிய வரலாறு” எனும் ஒரு சொற்றெடுத்தின் வரலாறு பற்றி நோக்குவோம். நாம் இன்று “வரலாறு” என்ற கொள்ளும் கருதுகோளிக்கப்படி, தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை நோக்கும் முறைமை தமிழ் நாட்டில் நிலவில்லை என்பதற்கு இறையானால் கனியாக்கும் வரும் சங்கம் பற்றிய

ஜித்தமே நல்ல சான்றாகும். பல்கலைக்கழக நிலையில், தமிழ் மொழி கையும், தமிழ் இலக்கியத்தையும் மேனுட்டு ஆராய்ச்சிகளுக்கிணை புள்ள வரல்முறை விதிமுறைகள் படித்தொடர்யாகும். இச்சொற்றெடுத்து, வழக்கிற்கு வந்தது. கிரேக்க, லாதீன், ஆங்கில, சமஸ்கிருத இலக்கிய வரலாறுகளைப் போன்று தமிழ் இலக்கிய வரலாற்றையும் பயிலத் தொடங்கியபொழுது, History of Literature எனும் சொற்றெடுத்தி “இலக்கிய வரலாறு” என மொழி பெயர்கிப்பப்பட்டது. எனவே ஆங்கிலத்தில் அப்பதம் குறித்த ஒத்தேபொழுதே தமிழிலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரு பாகங்களாக எழுப்பட்டு வேண்டுமெனப் பூர்ணவிகங்கியினர், 1904 இல், தமது Tamil Literature எனும் நூலிற் குறிப்பிட்டபொழுதும், பின்னர் 1918 இல் கா. சப்பிரமணியபின்னை தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதி முடித்த பொழுதும் “இச்சொற்றெடுத்தானது நூலாசிரியர்களையும் நூலையும் பற்றிய ஆராய்ச்சி” யாகத் தமிழ் இலக்கியத்தினது வரலாறுகளை கொள்ளப்பட்டது என்பது தெரியவரும். அக்கலத்தில் மாணவரின் பொதுப்பயன்பாட்டிற்கான சில அதிகார பூர்வமான ஆங்கில இலக்கிய நூல் கருங்கூட அந்தகைய ஒரு நோக்க

முறையினேபே பிரதிபலித்து நின்றன;

ஒன்று மேற்கூருகளில், இலக்கிய ஆக்கங்களையும் இலக்கிய ஆசிரியர் கண்ணும் காலவரங் முறைப்படுத் தும் அடிப்படை வரலாற்றுப்பணி முடிந்ததன் பின்னர் எழுதப்பெற்ற வரலாற்று நினைப்பட்ட இலக்கிய ஆய்வு நூல்கள் சிறப்பாக ஆக்கி ஈத்திக History of Literature (ஹில்றரி ஓஃப் ஸிற்றரேச்சர்) எனும் தொடருக்குப் பதினாக Literary History (ஹில்றரி ஹில்றரி ராறி) எனும் தொடரைபே அதிகம் பயன்படுத்தத் தொடங்குகின்றன. இத் தொடரை மொழிபெயர்க்க முன்னும் பொழுது “இலக்கிய வரலாறு” என்னும் பதம் பிரயோகப்படுத்தப்பட்டு வேண்டு மெப்பது தெரியவரும்.

மான அங்கங்களாகக் காணபது பற்றிய ஆய்வு’

ஆகஸ்திரூக்குப்பெண் வரைவிலக்கனம் கூறப்பட்டுள்ளது.¹ இது கோட்பாடு பற்றிய மேலும் சில விளக்கங்களை நோக்குவோம். அவற்றை நோக்கும் பொழுது “விற்றறி ஹில்றரி” எனும் பதத்திற்கும் “இலக்கிய வரலாறு” எனும் பதம் பிரயோகப்படுத்தப்பட்டு வேண்டு மெப்பது தெரியவரும்.

“இலக்கிய ஆக்கங்களின், அவற்றின் அமைப்புறையில் கமைய, [அவை தோன்றிய] சம காலத்துள்ளும், [அவ் விளக்கியங் யாரும்பரியத்தின்] அகண்டகாலப் பின்னணிக் குள்ளும் கைவத்து நோக்கப்படுவ தொடல்வராது, [ஹில்றரி இலக்கிய ஆக்கங்களின்] பொது வரலாற் றுடன் தனித்துவம் உறவு கொண்ட விசேட வரலாருக கைவத்து நோக்கப்படும்வரை, இலக்கிய வரலாற்றின் (விற்றறி ஹில்றரி ஹில்றரியின்) பணி முடிவுகள் இலக்கியவகைகள், நூலாசிரியர்கள், இலக்கிய ஆக்கங்கள் ஆகியனவற்றைக் கால வரை பறைப்படுத்தி அவற்றுக்கிடையே தொக்கி நிற்கும் பொதுப்பண்பு கண் விதந்தோதி நிற்க, இரண்டாவதோ

அதே நூலில், இடையேறாக ட்டிரையில், கூடுபெட்ட வைய்மான் நகும் விளக்கமும் முக்கியமானதாகும்.

“காலவரல்முறை பொழுது கைவத்தியடைய இலக்கியக் கண், வரலாற்றுச் செல்தெறி முறையையின் முழு மொத்த

அழிவில் அநுபவத்திலும் வரலாறு ஒரே மூல அங்கமாகவும் அமையும் கோணத்திலிருந்தே இலக்கிய வரலாறு [“விற்றறி ஹில்றரி”] பற்றிய பிரச்சினையை ஆராய்த்துகொள்ள விரும்பும்”²

“விற்றறி ஹில்றரி விற்றறி விற்றறி அமைப்பு, ஆலூக்குமுறை பற்றிய இலக்கியத்தினது வரலாறு” என்ற நிலையினின்றும் விலகி, இலக்கியங்களின் வரலாறு என்பது நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், “இலக்கியமும் வரலாறும்” பற்றிய ஏதுத்துக்கொசு; “இலக்கியத்தில் வரலாறு” என்னும் துறை எம்மை இட்டுச் சொல்வதனை நாம் நடை அவதானிக்கொம். துரதிஷ்ட வசமாக “இலக்கிய வரலாறு” என்னும் சொல், இன்று தமிழில் இலக்கியத்தினது வரலாற்றையே குறித்து நிற்பினும், “விற்றறி ஹில்றரி” எனும் பதத்திற்கு “இலக்கிய வரலாறு” எனும் பதமே பொருத்த மானது என்பதும் தெரியவரும். எனவே இக்கட்டத்தில் “ஹில்றரி ஹில்றரேச்சர்” என்னும் பதத்திற்கு “இலக்கியங்களை வரலாறு” எனும் பதத்தை மொழி பெயர்ப்பாகக் கொண்டு, தமிழில் இத்துறை பற்றிய நூல்கள் ஏத் தகைய என்பதை நோக்குவோம்.

“தமிழ் இலக்கிய சரித்திரத்தை ஒதிமுதலி இன்றுவரை நன்னூணர்ந்து அதன் முக்கிய தெறியை அறிந்து கால - அடைவின்படி அத்தீவுப் பகுதிதுக் கொண்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி

களிக் குதிகிய கட்டத்தினாக அமைவனவற்றை வையாடுப்பிள்ளை தமது காலியகாலம் (1957) எனும் நூலிற் குறித்துள்ளார் (பக் १७ - १८) சி. கூ. தாமோதரம்பிள்ளை, குரிய நாராயண காலதிரியார், கோகிட வெளி, ஜாவியன் சின்ஸன் எம். பூநிவாஸஜயகார் ஆகியோர் செய்த காலப்பகுப்புக்களை எடுத்துக் கூறின்டு தமது “துணிகைப்”யும் தந்துள்ளார். இவையாவும் இலக்கியப் பொருளை அன்றேல் இலக்கிய வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவை. 1904 இல் பூர்ண விங்கம்பிள்ளை மேற்கொண்ட பகுப்புமுறை, “மடங்களின் காலம்” (1400 - 1700) என்ற ஒரு பிரிவிலே தனிர மற்றவற்றில் மேற்கூறிய முறையைகளையே கையாண்டுள்ளது. கா. சுப்பிரமணியபிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னும் பிரிவான் சமணர் ஆட்சிக் காலம் சுதிய ஒரு கோட்பாட்டை (ஆட்சி பற்றியது) உட்கொண்டும் அதே வேண்டிய 14ஆம் நூற்றுண்டிற்குப் பிற்பட்ட இலக்கியங்களை அவ்வந்தாறுருண்டு அடிப்படையிலேயே ஆய்ந்து செல்கின்றது. தமிழ் இலக்கியங்கள் கால நிரையம் பற்றிய பிரச்சினையே கால - அடைவுப் பிரச்சினையைப் பெறி தும்பாதித்ததெனலாம்.

ஆய்வும் தமிழ் இலக்கிய வரலாறு பலில்துறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் வதன்பின்னர் தோன்றிய இலக்கிய வரலாற்று நூல்களிலே கால அடைவுப் பிரச்சினை ஒருவாறு புறநிக்கண்டுக்கொள்ளப்பட்டுள்ளது எனலாம்.

1. Ralph Cohen (ed) New Directions in Literary History, John Hopkins University Press, Maryland, USA - 1974 - p 2

2. பக் 85

இலக்கியத்தினுடைய வரலாற்றில் தனித்தனிக் காலகட்டமிகளைப்பற்றி வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூலினை விடுத்து, பசுவைக்கழகப்பயிலிலைத் தேவைகட்டாகி தமிழ் இலக்கியத் தினது வரலாறு முழுவதையும் ஒரே நூலில் உள்ளடக்கி எழுதப்பெற்றுள்ளனவந்தில் மிக முக்கியமானங்களையாகக் கருதப்பட்டதாகவை வி. செல்வநாயகம், சி. பாலசுப்பிரமணியன் ஆகியோரால் தமிழில் எழுதப்பெற்ற நூல்களும், சி. ஜேசதாசன், ஹெப்பியா. ஜேசதாசன் இணைத்தும், மு. வரதராசன், இத. பொ. மீனாட்சிசுந்தரம். காமில் ஸிவலப்பிள் ஆகியோர் தனித்தனியேயும் ஆங்கி வத்தில் எழுதியுள்ள நூல்களும் மிக முக்கியமானங்களையாகும். இவற்றுள்ள ஒங்கிலத்தில் எழுதப்பெற்றுள்ளவை தமிழ் இலக்கிய வரலாற்றுப்பாரம்பரியத்தை எடுத்துணர்த்தும் அதேவேளையில் தமிழ்லக்கியச் சுலையையும் தமிழ்நியாத பிற மொழி வாசகர்களுக்கு எடுத்துணர்த்துவன் வாகவே அமைத்துள்ளன. தமிழ்நியாக எழுதப்பெற்றனவற்றுள்ள தமிழ் இலக்கியத்தினுடைய வரலாற்றையும், தமிழ்நாட்டுள்ள அரசியல் வரலாற்றையும் இன்னது துக்காக்கும் நூலினுடையே. இருப்பிரதியாட்சி தமிழ்நாட்டில் 1350 - 1446 வரை நடைபெற்றதை கொள்ள இடமுண்டு. மேலும் விஜயநகரப்பேரரசின் பேரரசியாட்சி தமிழ்நாட்டில் 1350 - 1446 வரை நடைபெற்றதைக் கொள்ளவேண்டும். விஜயநகரப் பேரரசின் பிரதேசப்பரிபாலன் அமைப்புகளாக விளங்கிய தமிழ்நாட்டுன் நாயக்கத்தானங்கள் தனித்துவமுடைய அரசியநகருகளாக இயங்கி தொடங்கவது 16ஆம் நூற்றுண்டலேயே. ஜேராப்பியர் 16ஆம், 17ஆம் நூற்றுண்டல் தமிழ்நாட்டிற்கு காலான்றித் தமது மத - பண்பாட்டியக்கங்களை மேற்கொள்ளத் தொடர்க்குகின்றனர். இத்தகைய வரலாற்று மயக்கங்களைக் கொடு பேராசிரியர் செல்வநாயகம் அவர்களது இலக்கிய - வரலாறு இணைப்பு நோக்குப் பாதிக்கப்பெறுகின்றது. அதனால் இலக்கியப்பண்பு நிர்ணயம் ஊறுசெய்யப்படுகின்றது. மேலும் அவர் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் ஒரு புடைச்சாரிபான நேரடியான உறவை நிர்ணயிக்க முன்வதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவிய இலக்கியக்கருத்தியை

பிரிவினை நனிலே பல்வரி காலமாகவே காணகின்றார். அக்காலம் பிரிவினை இலக்கிய நிர்ணயத்திற் பான்டிய நாட்டு அரசியற்குழலும் முக்கிய இடம் பெற்றதென்பதற்குத் திருநூல் சம்பந்தர் வரலாறு சான்றாகும். மேலும் நாயக்கர் காலம், ஜேராப்பியர்க்காலம் என அவர்வகுத்துக்கொண்ட முறையிலும் இடைப்பாடுகள் பல உள்ளன. நாயக்கர் காலத்தை 14ஆம் நூற்றுண்டுமுதல் 18ஆம் நூற்றுண்டுவரை எனவும், 18ஆம், 19ஆம் நூற்றுண்டனாலோ ஜேராப்பியர் காலமெனவும் வகுத்துள்ளார். ஆனால் அரசியல் வரலாற்றை நோக்கும்பொழுது மதுரைச் சுதாவின் ஆட்சி 1835 முதல் 1871 வரையும் நடைபெற்றதேங்கொள்ள இடமுண்டு. மேலும் விஜயநகரப்பேரரசின் பேரரசியாட்சி தமிழ்நாட்டில் 1350 - 1446 வரை நடைபெற்றதைக் கொள்ளவேண்டும். விஜயநகரப் பேரரசின் பிரதேசப்பரிபாலன் அமைப்புகளாக விளங்கிய தமிழ்நாட்டுன் நாயக்கத்தானங்கள் தனித்துவமுடைய அரசியநகருகளாக இயங்கி தொடங்கவது 16ஆம் நூற்றுண்டலேயே. ஜேராப்பியர் 16ஆம், 17ஆம் நூற்றுண்டல் தமிழ்நாட்டிற்கு காலான்றித் தமது மத - பண்பாட்டியக்கங்களை மேற்கொள்ளத் தொடர்க்குகின்றனர். இத்தகைய வரலாற்று மயக்கங்களைக் கொடு பேராசிரியர் செல்வநாயகம் அவர்களது இலக்கிய - வரலாறு இணைப்பு நோக்குப் பாதிக்கப்பெறுகின்றது. அதனால் இலக்கியப்பண்பு நிர்ணயம் ஊறுசெய்யப்படுகின்றது. மேலும் அவர் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் ஒரு புடைச்சாரிபான நேரடியான உறவை நிர்ணயிக்க முன்வதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவிய இலக்கியக்கருத்தியை

வெறுபாடுகளுக்கு அமைத்துக்கொண்டது அதனமாகின்றது. உதாரணமாக, வித்தொலை, பரிபாடல், தொல் காப்பியம் முதலியன சங்கம் மருவிய காலத்தைத் தார்ந்தவை என அவர் கொள்வதை எடுத்துக்கொள்வோம். இது இலக்கியப் புலமையிக்க ஒரு தீர்ப்பாகும். ஆனால் அதே காலமைத்துக்கொண்ட நோக்குக்கூடுதலான் திருக்குறள், சிலப்பதி காரம், மனிவெலை ஆதியனவும் தொன்றின. கலித்தொகைத் தொல்பாடு இரு விஷயங்களை உள்ளடக்கி நிற்கும்:

(அ) இலக்கியங்களின் காலத்தை.

(ஆ) அக்கால அடைதலூடே சிற் சிற இலக்கியத் தொகுதிகளைத்தோட்டில் பல்வேறு கருதியதை கோட்டாகும் மேலவொம்பை உண்மைதெரியவரும். இக்கொட்டப்பாடுகள் பல கேறு சமூக மட்டங்களை உணர்த்த வாய் அல்லது ஒன்றுக்கொன்று முரணான சமூக சித்தமைகளை உணர்த்த வாய். இதற்கு அமைத்தானும் வகையில் காலகட்டங்களை வசூல்த்துக் கொள்ளல் வேண்டும்; மேலோங்கி நிற்கு இலக்கியப் பண்புகளைத் தனிப்படுத்தி கருதும்பொழுது வேண்டும்.

இலக்கியத்தின் வரலாறு என்ற கோட்பாடு இரு விஷயங்களை உள்ளடக்கி நிற்கும்:

(அ) இலக்கியங்களின் காலத்தை.

(ஆ) அக்கால அடைதலூடே சிற் சிற இலக்கியத் தொகுதிகளைத்தோட்டில் பல்வேறு கருதியதை கோட்டாகும் மேலவொம்பைப்பாடுகள். (இதனேயே நாம் இன்று “காலகட்ட இலக்கியப் பண்பு” எனக்கொடுக்கிறோம்.)

இலக்கியத்தின் வரலாறுபற்றிய அந்த அடித்தளம் ஸ்திரமானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டத்தோடுவை அமைத்தன் பின்னரே ஒரு முக்கிய வினா ஏழும்.

நிறப்பிட்ட கீல இலக்கியவசை கள், இலக்கியப் பொருட்கள் குறிப்பிட்ட கீல காலகட்டங்களிலே ஏன், எவ்வாறு முதன்மையடைகின்றன?

இப்பிரச்சினை பற்றிய ஆய்வு என்கையிலையிலைத்து வரலாற்றிலிருந்து இலக்கிய வரலாற்றுப்புக்கு இட்டுச் செல்லும்.

(தமிழ் இலக்கிய வரலாறுபற்றிக்கட்டு அரயாசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் நூலை முதல் அதே தியாயத்தில் ஒருபகுதியே இக்கட்டேயாகும்.)

4. வி. செல்வநாயகம் - தமிழ் இலக்கிய வரலாறு - யாழ்ப்பாணம் 1965
சி. பாலசுப்பிரமணியன் - தமிழ் இலக்கிய வரலாறு - திருநெல்வேலி 1961
C. Jesudasan and } History of Tamil Literature - சென்னை -
Hepzibha Jesudasan } Meenakshisundaram T. P. History of Tamil Literature - சென்னை -
அண்ணுமலை நகர் 1965
Kamil Zvelabil - The Smile of Murugan, The Hague 1973

With the
Best Compliments from,

MALAYAN CAFE

Contractor and suppliers of
University of Jaffna.
Thirunelveliy

T'Phone: 8074 — JAFFNA.

புது உலகம் காண வாரீர்

கல்லூரி நூல்கள் தனிப்படித்தறிந்து
கஷ்டமுடன் ஒருவாறு பரிட்சை தேறிப்
பல்கலையும் அறிந்து நிற்கும் பண்டிதன்போல்
பாங்காங் நடைபோடும் மகனே கேளாய்
நல்முறையில் நீ இனிமேல் வாழ எண்ணில்
நம்பிடுவாய் உடல் உடலின் வலிமை தன்னை
எல்லோரும் உடல் உழைப்பை வெறுப்பாராகில்
எப்படித்தான் வருங்காலம் சோறுபோடும்.

முன்னேர்கள் பாடுபட்டார் வெயர்வை சிந்த
முறையாக வாழ்ந்தார்கள் வலிமையோடு
தன்வாழ்க்கை தனைத் தன்னிற் தங்கச் செப்து
தளராத நிம்மதியோ பெற்று வாழ்ந்தார்
பொன்போலும் காலமது இந்த நாளோ
புகலுதற்கே பெரும் வெட்கக்கேடு தப்பி
என்செய்வோம் எல்லாரும் உழைத்திடாது
அளிகிளிரூர் ஏதுமொரு பதவி தேடி.

உத்தியோகப் பொறுப் பேற்று விட்டால்
உடல் உழைப்பதனையே உதறித் தள்ளிப்
புத்திக்கே முழு இடமும் ஒதுக்கிவிட்டுப்
பகல் முழுதும் கதிரையின்மேல் வீற்றிருந்து
மெத்த யெத்த ஏதேதோ எழுதித் தள்ளி
மேனிதான் ஒருசிறிதும் வளைந்திடாமல்
சத்தின்றி வாழ்க்கை தனை ஓட்டுகிளிரூர்
சஞ்சலந்தான் அவர் வாழ்வில் அதிகமுண்டு.

எல்லாரும் இவ்விதமே செய்வாராகில்

எப்படித்தான் உணவுடைகள் இவைகளோடு
நல்ல இளம்சந்ததியும் விருத்தி ஆகும்

நன்மகனே நீ இவற்றைச் சிறிது நோக்கில்
பொல்லாத பதவிகளில் மோகம் கொள்ளாய்

பொன்போல உன்நாட்டை ஆக்க என்னி
நல்லாக வியர்வைவதான் நிலத்தில் விழி

நான்தோறும் தன்றுது ஏர்பிடிப்பாய்.

மழுதுண்டு வாழ்வதுதான் உயர்ச்சியென்று
உண்மனதில் நன்றாகப் பதியுமானால்

பழுதுதரும் பிறவற்றை நாடிடாமல்
பக்குவமராய் மண்வெட்டிதான் பிடிக்க

அழுதமுது தொழுநோய்கள் யாவும் ஒடும்

அப்போதுதான் தேவவிவும் நேரும்
விழுதுவிடும் ஆல்போல வாழ்க்கை ஒங்கும்

விளங்கிடும் உன் திருநாடும் பெருமையோடு
வாழ்வதற்காய் வையகத்தின் வந்த நாங்கள்

வாழ்க்கைதனை நல்நோக்கோடொண்ட வேண்டும்
பாழ்போன பதவிகளை நாடிடாமல்

பக்குவமராய் உடல்லா ஆல்மாவைப் பேணி
கூழ்ளனினும் சுதந்திரமாய் உண்டு வாழ்வோம்

கூறிடுமல்ல வின்பமெல்லாம் பெற்று வாழ்வோம்
கோழையராய் எந்நாரும் வாழ்லாமோ

கொண்டிடுவோம் புதுக்கோலம் புதுமை வாழ்வ
உழைப்பதற்கே முதலிடத்தை உதவி நன்றாய்

உடல்வருந்தி வெயர்வை விழி உழைத்துவாழி
அழைக்கின்றோம் வாலிபர்காள் உணர்ந்து பாரீர்

அங்புடனே புதுவலகம் கானை வாரீர்
மழைக்கும் நல்வெயிலுக்கும் பணியமாட்டோம்

மார்த்தடி ஏர் உழுது என்றும் வாழ்வோம்
தழைக்கட்டும் எம்வாழ்வு தழைகள் நீங்கிதி

தாரணீயில் புதுமையுடை பொலிக வாழ்வு!

— எஸ். ஆர். மகேந்திரன்
முதலாம் ரூட் வர்த்தபீடம்

— 22 —

*** நியூ விக்ரேஸ் ***

(குளிருடப்பட்டது)

- றெக்கோடிங் (B)பார் விற்பனை நிலையம்
 மின்சார வேலைத்தலம் காட்சிச்சாலை
 வீடியோ றெக்கோடிங்

எலக்ட்ரோனிக் வாச், எவரெடி பற்றறிகள்



— வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள் —

23, மணிக்கூட்டு வீதி. யாழ்ப்பாணம்.

தொலைபேசி: 7804

வண்ணத் துணியுகத்து

வளமார் வகையைனத்தும்

எண்ணம்போல தேர்ந்தெடுக்க

எற்றதோர் எழிற்கூடம்.



க ஞோசன் ஸ்ரோர் ஸ்ரோர்

63, 78, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

தொலைபேசி: { 7169
 8025

வரலாற்று உலோகாயுதம்

இ. முத்துத்தங்கி

மாக்சியம் முன்று பெறும் பிரிவகளைக் கொண்டது: (i) பொருளியல் (ii) அரசியல் (iii) தத்துவம். தத்துவரித்தியான பகுதி முரண்று தருகிற ஒலேர்சாய்தம் (Dialectical Materialism) எனப்படும். இப்பகுதியிலிருந்து தோன்றி இதன்கீழ் அம்சமாகவும் விளங்கிவது “வரலாற்று உலோகாய்தம்” (Historical materialism) அல்லது பொருளியல் ரிதியான வரலாற்று விளக்கமாகும். (Economic interpretation of history)

மாக்சியற்தின்படி வரலாறு தற்கெயலாகத் தோன்றும் நிகழ்ச் சிகளைக் கொண்டதல்; தெளிவாகக் காணத்தக்கிய பாங்குடன் (Pattern) நடைபெறும் சமூக வளர்ச்சியெல்லாம். இவ்வளர்ச்சியை மாக்சியம் விளக்கும்போது, “எதிரானவைகள் - போர்ட்டிய வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது” என்ற இஹகல் கருத்துலகில் கையாண்ட முரண்றுத்தருக்க நெறியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக மனிதருக்கிடையே முரண்றுத்தருக்கம் அருப்புப் - போரஸ்ட்டமாக உருவெடுக்கின்றது.

சமுகமாக வாழும் மக்களிடையில்லை என்றும் கூறலாம். ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையே அந்த உறவைப் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. “உற்பத்திச் சட்டத்தொரணம்”

இயற்கை வளங்கள், உழைப்பு, தொழில் நுட்ப, அறிவு, கருவிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவோ அதிகம் அவர்களுக்குக் கீழ்ப்படியும் பலவித தொழிலாள் வகுப்பினாகும் இடையிலான உற்பத்தி உறவு காலத்திற்குக்காலம் மாற்றம் பெற கிறது. இதற்குக் காரணம் தொழில் நுட்ப முன்னேற்றத்தினாலும் சண்டு பிடிப்புகளினாலும் ஏதிய உற்பத்தி முறையும், புதிய வகுப்பினரும் தொற்றமளிப்பதாகும். உற்பத்திச் சங்கங்களையும், உறவுகளையும் சேர்த்து அவைகளைச் சமூக அமைப்பின் பிரதமானம் சீர்த்திவரும் என

உற்பத்தி உறவுகள் மாறும்பொ
அது “மேற்கீட்டடத்திடு” அடங்கும் அரசினர்கோட்டபாடு, தேவையிலிலை. ஆட்சி முறை, சட்டம், தத்துவம், தருமன்றயாயம், மதம், கலை, இலக்கியம் ஆசியவையும் பொருளாதார அதிவாரத்திற்கேற்றதாக மாறுகின்றன; அனுமதுப்பினரும் உற்பத்திக் கருவிகளின் உரிமையாளர்களும் தாம் சமூகத்தில் நிதியான இடத்தை வகிக்கின்றனர் என்பதை மேற்கூட்டாம் பிரதிவிஷீசு செய்ய ஏதுதனிப்பர்.

உற்பத்தி முறையிலும் உறவு
வும் மாற்றத்தைத் துரிதப்படுத்தும்
காணிகளில் வகுப்புப் போராட்டம்

முகிகிமரானது. “இதுகாறும் நிலையிய சமூக வரலாறு வகுப்புப் போராட்ட வரலாறு” என்கிறார் மாக்ஸ். உற்பத்திச்சாதனங்களின்டாரிமையாளர் எந்தப் பொருளாதார முறை மையினாலும் அதிகாரமுடையவர்களாய் ஏனையோரைச் சரண்டுகின்றனர். சரண்டுவோர், சரண்டப்படுவோர், ஆணையிடுவோர்: கீழ்ப்படி வேர்க் கேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்த போராடுவதே புரட்சிகரமான மாற்றங்களுக்குத் துணையாய் நின்றுள்ளது. வகுப்பு வேறுபாடற் பொதுவுடைமைச் சமூகம் தோன்ற, வகுப்புப் போராட்ட முரண்று தருக்கமுறை முடிவெய்தும்.

வகுப்புப் போராட்டத்தினால் ஒரு நாடு தொடரைச்சியாக ஆன்டான் - அடிமைச்சமூகம் நிலசு கவாண்தாரன் - விவசாயி சமூகமாகிய நிலமானியம், முதலாளி தொழிலாளி சமூதமாகிய முதலாளித்துவம் அகிய பொருளாதாரக் கட்டங்களுக்காக முன்னேறிப் பின்முற பகுதியில் சேராவிசத்தையும், இறுதியில் உண்ணத் பொதுவுடையைச் சமூகத்தையும் சென்றவட்டகிள்ள தென்று வரலாற்று உலோகாயுதம் கூறுகின்றது. இந்தச் சரித்திரப் போக்குத் தயிர்க்க முடியாத தொன்று.

முதலாளித்துவத்தின் முற்பகுதி வத்தைச் சர்வதேசத் தனியையில் அது முன்னேய பொன்னாதாரசீட்டங்களிலும் பார்க்க முன்னேற்றம் யுடைய இலாபம் பெறுவதற்காக இயற்றிருக்கன் உறுபத்தியில் விடையளிக்கும். ஆனால் கரலைப் போடுவில் கூடிய இலாபம் பெறுவதற்காக விரிவாக எந்தளவித்து யுத் தங்களில் ஈடுபடுகின்றன; தாய் நாட்டிலும் திரும்பவும் தலைதூாக்கும்

அக்ருவீபாடுவேள் காரணமாயிப் புரட்சிச் சூழ்நிலை ஏற்படுகின்றது; பாட்டாளிகளின் புரட்சி யுகம் வர்த்திட்டது!

ஜீவனோபாயத்திற்கு நாளாந்தம் உழைக்கவேண்டிய பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் வரலாற்று உலோகாயுத நுட்பங்கள் விளக்கிச் சமூகப் புரட்சிமூலம் தங்களுக்கேற்ற பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவர் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே தொழிலாளி கார்பான் அரசியல் கட்சிகள் பாட்டாளிகளுக்குத் தலைமை தாங்கித், தகுந்த குழந்தை ஏற்படும் போது “பாட்டாளிகளின் சர்வாதிகாஞ்சத்தைப்” புரட்சி மூலம் ஏற்படுத்தி, ஆட்சிப் பொறியகுத்தில் கொண்ட ஆதிக்கத்தின் மூலக் முறிப்புத்தியில் சோசலிசத்தையும் பின்னர் பொதுவுடைமைச் சமூதாயத்தையும் உருவாக்க வேண்டும்.

சோசலிசப் பருவத்தில் வேலைப் பிரிவும் சமமற்ற சம்பளமும் நிலவும். பொதுவுடைமைப் பருவத்தில் வேலைப்பிரிவு ஒழியும்; மக்கள் கூடாதை நல்லைத் துறந்து; வேலைசெய்வதே ஒரு இடம்பாகும்போது ஒவ்வொரு வரும் தம்மால் இயன்ற வேலையைச் சமூகத்துக்குக் கொடுத்துத் தமக்கு வேண்டிய உதவியைப் பெறுவர்; சுற்றும் வகுப்பினரிட பாதுகாவல

ஞாய் இருந்த அரசு வாடிவதாகி மறையும்; புதிய மாகிலாச் சமூதாயம் தோன்றும்; பெருமளவிலிருக்கும் சமத்துவம் உண்டு; மிக உயர்ந்த உறிபத்தி முறை நிலவும்; வேலையின்மை பொருளாதார மந்தம் என்ற பேச்சேயிலை; குறைந்த வேலைநேரம், கலைவீலில் கூடிய கடுபாடு, உண்மையான நாகரிக வாழ்வு, ஒற்றுமை, சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இத்துடக்கு முரண்ணுத்தருக்கம் முடிவடைகிறது; மாநில-செ-துங் இதில் திடுத்தங்கள் செய்துள்ளதைக் காணலாம்.

மாக்சியத்தை எதிர்ப்பவர்கள் பொருளியல் ரீதியான வரலாற்று விளக்கத்தில் குறைகள் காணகின்றனர்; சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண எத்தனைக்கும் எத்தகையோட்டப்படுவதும் குறைகள் இருப்பது இயற்கையாகும்.

அதே நேரத்தில், மாக்சியக்குத்துக்கள் தொடர்ந்து ஒரு நூற்றுண்டுக்கு மேல் மக்கள் மக்கிக் கிந்தமை அல்லக்கூன் எழுப்பிக்கொண்டிருக்கும் காரணம் ஒன்றினுலேயே “பூதனுய்ப் பிறந்து, கிறிஸ்தவனுக் காலம் நின்று, மனிதனுக் காலம் நின்று, மாக்கின்” வாழாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார் என்பது ஏற்கப்பட்ட தொழிலுகும்.



IMPORTERS OF ELECTRICAL GOODS

ELECTRICAL CONTRACTORS

&

DEALERS IN ELECTRICAL GOODS



JAFFNA ELECTRICALS,

6, STANLEY ROAD,

JAFFNA.

Phone: 7743

மயான பூமி

— ராஜா

இது
நந்தவனமல்ல
ஆனால்
புதைத்த இடத்திலெல்லாம்
பூத்துக் குலுங்கும்
ஏதுமை பூமி
இங்கே மட்டுந்தான்
சரதியின மதமற்ற
சம்தர்ம சமுதாயம்
சிறுஷ்டிக்கப்படுகிறது.
ஆசைகளால் காய்ந்து
ஆழ அடங்கி
பாவிளைய் மாண்டோர்
இங்கே ஆவிகளாய் அலைகிணிறனர்
இதனால்
பகலின் வெளிச்சத்தில்
பாலையாய்த் தெரியும் இந்நிலம்
இரவின் பிடிக்குள்
இரகசிய மாளிகையாகின்றது.
இந்த நாட்டுக்கு சூடியேற
சிலர்
தற்கொலை விசாக்களைத்
தாமராக எடுக்கின்றனர்.
இந்தப் பூமியிலே
அறுவடையின்றியே
நாளாந்தம் பினவிதைகள்
நாட்டப்படுகின்றன,
மனிதன் மேடையேற்றும்
வாழ்க்கை நாடகத்தின்
இறுதிக் காட்சி
இங்கேதான் முற்றுப்பெறுகிறது.

— 28 —

அவாகஞ்சும் ஆசையுண்டு

ஓஸ். கருமார்
(தமிழ் சிறப்பு சம் வருடம்)

அதை வீட்டின் முன்புறத்தில்
ஒரு வாழை வாளிப்பாக வளர்ந்து
கலைபோட்டிடுந்தது. அந்த வாழை
யடியருகே ஒரு குடம். குடத்தின்
ஞே ஞானம் உட்காந்திடுந்தான்.
அவன் அருகே அவன்கொண்டுவந்து
போட்டிடுந்த. பாத்திரங்கள் அவ
னையே பார்த்துச் சிரிப்பதுபோல
காலைச்சூரிய ஒளியில் மினுமினுத்
தன். ஆனால் அவன் சிரிக்கில்லை.
அன்றாண் புதிதாக எல்லாவற்றை
யும் போல பார்த்துக்கொண்டிருந்
தான். வாழையைப்பார்த்து ஒருதரம்
பெருமுகச் சிட்டான் ஞானம். பக்
கத்தில் உள்ள கொட்டிலில் நின்ற
பசு தன்னுடைய சிறு கன்றுக்குட
டியை நாக்கினால் நக்கி பாசமழு
யைப் பொழிந்துகொண்டிருந்தது.
கன்றுமதன் தாயிடம் உரிமையுடன்
மூட்டி மூட்டிப் பாலைக் குடித்துக்
கொட்டிருந்தது. தாய்ப்பகவின்
முகத்தில் ஒரு பாசம், பரிவு கன்றின்
முகத்தில் ஆர்வம், ஆசை நிரம்பி
வழிந்தது. கன்று தன் முலைகளில்
முனிக்கங்குப்பகலில் மூட்டிமோதுவது
தாய்ப்பகவுக்கு இன் பம் அனித்
திருக்க வேண்டும். சௌகாக்க கணத்
துக்கொண்டு தன் தாடையினால்
செல்லமாகக் கண்ணைத் தட்டிக்
கொட்டது மேலும் தன் ஆன்பை
ஆர்வத்துடன் ஆசையுடன் சொரி
நெவண்ணம் இருந்தது. அந்த இனிய
காலைப்பொழுதில் அந்நிகழ் சீசி
யையே வைத்தான் வாய்காரமல்

வீட்டுக்குள் இருந்து அப்பசவின்
குரல் “ஞானம்... ஞானம்...” என
ஒங்கி ஒலித்தது. அப்போதுதான்
தான் இன்னும் பாத்திரம் தேய்க்க
வில்லையே! அப்பாயிற்கு தேனீர்
ஊற்றிக் கொடுக்கவில்லையே! என
பதை உணர்ந்து “அப்பு வட்டில்
செப்பு பூசிற்றுவாறான்” என்றுபதில்

— 29 —

கூறினான். அடுக்களையிட தேவீர் ஊற்றுவதற்காகப் பாத்திரத்தில் வைத்த நீரி கொதித்துக் கொதித்து குழியிகளை ஆலியாக்கிக் கொண்டிருந்தது. அவன் ஆசைகளைப்போல். ஆவசர அவசரமாகப் பாத்திரங்களைத் தேய்த்து முடித்து ஞானம் மின்டும் அவசரமாகத் தேவீரை ஊற்றித் தன் தகப்பனுக்குக் கொடுத்தான்.

அக்காவின் கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பறந்தோடிய பின்பும் ஞானத்திற்கு இன்னும் திருமணம் நடைபெற வில்லை. அடிக்கடி தன் வயதைத் தனக்குள்ளேயே தன் கைவிரல்களை மடித்துத் எண்ணிப் பார்த்துக் கொள்வான். இன்றும் தன் வயதை எண்ணியே அவளுக்கு என்றும் இல்லாத ஒரு ஏக்கரும் சிரக் கிழும் வேகமும் அவன் மனதை ஆக்கிரமித்தது. தன் வயது இப்பொழுது முப்பத்தைந்து என்பதை, நினைக்க! அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது. அப்பாவுக்கு முன்தன் கவலைகள் எதையும் தன் துணிப்பங்கள் எதையும் துயரங்கள் எதையும் எந்தவகையிலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற உறுதியுடன் தன் காரியங்களைச் செய்தான்.

அன்று தனக்குள் எண்ணியே இடிந்து கொண்டிருந்த அவன் மனம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது. மழுமழுவென தன் விட்டு வேலைகள் யாவற்றையும் செய்து கொண்டிருந்த ஞானத்தை பக்கத்து விட்டுத்தோழி வதனு “இன்று வெளி விகிகிழுமை வாறியாடி கோயிலுக்குப் போவம்” எனக் கேட்டாள். தோழியின் கோரிக்கைக்கு “எனக்

கெள்ளடி கோயிலும் குளமும் நீபோ நான் வரல்லை” என்று கூறி, விட்டு தன் வேலையில் அதாவது தீபாவளிப் பண்டிகைக்கு ஊரார் தைக்கக் கொடுத்திருந்த துணிகளைத் தைப்பதில் ஈடுபட்டான். அவன் எண்ணம் தன் வாழ்க்கையைப்பற்றியே கற்றிச்சுந்தறிச் சுழியூடுகொண்டிருந்தது. “என் வாழ்க்கைமட்டுமல்ல இந்த சமூகத்தில் உள்ள எத்தனையோ ஆயிரம் பெண்களின் வாழ்க்கை இப்படி த்தான் இருக்கவேண்டுமென்ற நியதியா நான் ஆழ்களைவளிகிலைத்தான். என்றாலும் அவனாவுக்குபியானவளா? என்னுடல் மற்ற வர்களைனிடப் பெரியதுதான். ஆனாலும் எண்ணையிட எத்தனையோ பெரிய தோற்றத்தினை உடையவர் கனி கல்யாணம் முடித்து இந்த ஊரில் தங்கள் பின்னோ குடித்தினாட்டு சுகமாக வாழில்லையா? என்னைப் பெண்பார்க்கவந்த மாப்பிள்ளை களெல்லாம் ஒரே காரணம் நான் பெரிய உடம்புக்காரியாம். இது என்னுடல் ஏற்க முடியாத என்னால் என்ன, அறிவு பூர்வமாக சிந்திக்கும் எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய உடம்புக்காரியை ஒரு அவளால் வாழ்க்கை நடத்த முடியாதா! இவையெல்லாம் போலிக் காரணங்கள்! காட்டுகின்ற மழுப்பல்கள்! என்போன்றவர்கள் எஸல் இத்தகைய போலிக்காரனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மறுப்பதற்குக் காரணம் எங்களிடம் போதிய பணம் இல்லை. இருக்கும் சொந்து அப்பாவிற்கு ஒரி வண்டிலும் மாடும் என், கழுதிதில் ஒரு இரண்டு பவுளை சங்கிளிவுவளவுதான். எங்கள் சொத்து நாங்களும் இன்டைக்கு ஐந்தேக்கர

நீர்ப்பாய்ச்சி காவியிடதனும் போடப்பட்ட நூற்றனும் பற்தாயிரம் ரூபா பணத்துடனும் இருந்து குந்தால் திருமணத்திற்காக இப்படி ஏக்கித் தயிக்கூட நேரவையில்லை. அழுகில்லை என்றாலும் அவளிடம் ஆசைகளும் தாபங்களும் இல்லை என்றாலும் அதைம் பணம் இல்லை என்றாலும் அவளுக்கென்று சொந்த இருப்பங்கள் இன்பெ வெட்டகைகள் இல்லையென்றாலும் அரித்தம் எத்தனையோ ஆசைகள் கணவுகள் என் இதயத்திற்கு உள்ளேயே எழுந்து என் இதயத்திற்கு உள்ளேயே அடங்கிப்போகின்றன. என் இதயம் ஒரு வேலையித்தோன்று ஏந்துகொண்டிருக்கிறதே அந்த வேலையித்தேயில் எத்தனையோ ஆசைகள் ஏக்கங்கள் எவ்வளம் எரிந்து சாம்பாகிக் கருகிப்போய் விடுகின்றதே” எனத்தனக்குள்ளாகவே அவன் அநை வாய்த்துக் கொண்டான்.


பக்கத்து விட்டுச் செலவத்தின் புருசன் தெய்வேந்திரன் ஒருவர் தான் அவர்கள் விட்டுக்கு அடிக்கடி வந்து போவவர். அவர், அவர்கள் விட்டிற்கு வரும்போதுதான் அவன் சந்தோஷமாகக் கதைப்பாள். சில நிமிடங்களாவது தன் கவுள்களை மறந்து இருப்பாள். அங்கைக்கும் எப்படியும் பக்கத்து விட்டுத் தெய்வேந்திரன் வருவார் அவருடன் சில விடயங்களை மனத்திற்குத் தேவை என் எண்ணியோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்ப்புக்கள் எனக்கும் இருக்கிறைன் அனுல் என்னைப் பெண்பார்க்க வந்த வரையில் யாருமே இதைப் புரிஞ்சுவங்களா இல்ல. பலரும் பலவிதமான கரணங்களை கூறிக்கொண்டு செல்கின்றார். எத்தனையா படித்தவர்கள் அறிவாளிகள் இந்த யரிச

கிருக்கிறார்கள். படிச்சாக்கள் கூட என்னை வெறுக்கிறார்கள். சிலபேர் கம்யூனிசம் என்றெல்லாம் பேசி ஒரு ஏன் நானும் அட்வாண்ஸ் வெவ்வ வரை படித்தவன் தானே. எனக்கும் கம்யூனிசம் சோசலிசம் என்பனபற்றித் தெரியும் ஏன் நீங்க ஞம் படித்தவர். உங்களுக்கும் கிடைப்பற்றி யெல்லாம் தெரியும். சோசலிசம், கம்யூனிசம் கடைக்கிற ஆகிள்ளா யாராவது என்னை ஏற்கந் தயாராக இருக்கிறார்களா? என்ற நிலை இந்த ஊரில் உள்ள படித்த படிக்கிற ஆம்பிளீகன் எல்லாருக் கும் தெரியும். இவர்களை யாராவது என்னைக் கவியாணம் முடிக்கந் தயாரா இருக்கிறார்களா? அப்படி யாருமே இனில் என்பதுதான் என்ற அபிப்பிராயம். தனிய வாளிபரிசுளில் மாத்திரம் பழியப்போட மூன் வரல்ல. அந்த வாளிபரிசு உடன்டாகிய இந்த சமூகத்தின் மீது நான் என் கோபமெல்லாம் என்னைப்போல எத்தனையோ ஞானங்கள் இந்த சமுதாயத்தில் கம்பிரதாயங்களை எதிர்த்த வாழமுடியாமல் மடிந்து போய்கிட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருத்தியாக மாற விரும்பவில்லை: நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற போதும் சரி பிறகும் சரி எந்த ஒரு ஆண் பிள்ளையையும் தொட்டு அறியாதவள் எந்த ஒரு ஆணின் சும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நானே கற்பணி பண்ணிப்பார்த்திருக்கிறேன். சிலவேளை அந்த நினைவுகளில் நான் என்னையே மறப்பதன்டு. திருமணம் என்ற அகிளீக்கப்பட்ட டடங்கினுடி மாற

திருக் குருபெண் ஆணின் சுகத்தை பெறவேண்டுமென்ற நியதியில்லை. இன்று திருமணம் இல்லாமலேயே பல பெண்கள் ஆணின் சுகத்தை அனு எனுவாக அனுபவித்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் அவர்கள் மாறியதற்குக் காரணம் வெறும் வக்கரித்த பாலி உணர்வுதான் என்று நாம் காரணம் நறபித்துவிட முடியாது. இவர்களுக்கேற்பட்ட ஏமாற்றம் விரக்கி என்பவைகள் தான் ஏன். என்னையே எடுத்துக் கொள்ளுகின்றன. திருமணம் என்ற ஒன்று என் வாழ்க்கையில் இனி மேல் ஏற்படாது என்பதை உணர்ந்தே ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்" என தனது நீண்ட பிரசுக்கத்தை நிறுத்தினான். அவன் சொல்லுதலையே கேட்டுக்கொண்டிருந்த தெய்வேந்திரன் ஒரு தரம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு "ஞானம் நீ சொல்லதெயல்லாம் என்னுல புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீ யென்ன முடிவெடுத்திருக்கிறியோ எதை. இன்னும் நீ சொல்ல யில்லை மருந்து குடிசி சாகிப்போறியோ?" எனக் கேட்டாரன். ஞானம் இப்பொழுது தெய்வேந்திரத்தை வெறிக்கப்பார்த்துக் கொண்டிருந்தார். இருவரிடையே மூன்று மொள்ளும் திடீரென பயன்சரமரக்க சிரித்தாள் பைத்தியக்கொள்கையைப்போல. ஒரு வகையில் ஞானமும் பைத்தியக்காரி தானே! சிரித்த அவன் தன் சிரிப்பை நிறுத்தியிட்டு மீண்டும் கடைக்கத் தொடங்கினான். "நான் சாகிற தட்டு அப்படியொன்றும் பெரிய கோழையில்ல, திருமணம் முடிக

ாமலே ஒரு ஆணின் சுகத்த அனுபவித்து வாழ முடிவு செய்திட்டன: அந்த ஆண்மென் நீங்களாத்தான் இருக்கனும் என்றால் என்னிலுப்பம். என்கூட்டுத்தீர்காக என் ஆகைகளை தீரிப்பதற்காக என் இடைப்பதிற்காக நீங்க இதற்கு உடன் படோனும். நீங்க மறுபடித்தெரிவிக்க மாட்டுக்கூக்க என்றும் எனக்குத் தெரியும். அந்த நம்பிக்க பூரணமா இருக்கு" தெய் வேந்திரத்தில் முகத்தில் முத்து முத்தாக வேர்கவ யோடிக்கொண்டிருந்தது. அவன் இப்படி எதிர்பார்த்து திருக்கவில்லை. அவளின் கோரிக்கைக்கு மறுபடித்தெரிவிக்க வேண்டும் என்ற நினைத்தான். பலதடவை எத்தனித்தான், ஆனால் அவனுல் முடியனில்லை, மெளனமாக இருந்த அவன் அவள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிப்பவன்போலத் தலையசைத்துவிட்டு வெளியேறினான்.

ஊர் முழுவதும் உறுதியைதற்கு அறிகுறியாக ஆங்காங்கே நாய்களின் ஊழைச் சுத்தம், பக்கத்துக்கூட்டில் உள்ள நரிகளின் ஆசவாரம் இரண்டும் இடையீட்டையே எழுந்து இரவின் நிசப்பத்தைக் கலைத்தவன்னைம் இருந்தன. ஞானம் கொல்லிப்புறம் வழியாக விட்டுக்குப் பின்புறம் அவள் உள்ளத்திலும் உடன் விழும் இனம்புரியாத ஒரு உணர்ச்சிபொங்கிப்பாய்வதை உணர்ந்தான். இதையும் வேகமாக அடித்துக்கொண்டேயிருந்தது. அவன் இப்பொது ஞானத்தின் பக்கத்தில், இது உருவங்களும் இரவின் நிசப்பத்தைக் கலைத்தவன்னை அவன் கோரிக்கைக்குச் சம்மதம் கடைங்கிக்கொண்டிருந்தது. அவன் அவளுகே நெருங்கிக்கொண்டிருந்தார்கள். அவன் அவளுகே நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.



With the
best compliments from

V
SMACS

10 & 12, BAZAAR LANE,
JAFFNA.

இவர்களும் மனிதர்கள்...

நாள் முழுதும் பட்டினி கிடக்கும் ஊழியன் ஓருவன் தேநீரை வஞ்சமாகப் பெற்றுன் என்று நடவடிக்கை எடுத்துவிட்டு ஆயிரக்கணக்கில் அன்பளிப்புப் பெறும் உயர் அதிகாரிகள்....

காலம் கடந்த 'குழந்தை உணவை' புத்தம் புது ஸ்ரோக் என்று விளைக்கறும் வர்த்தகர்கள்....

தங்கள் பிள்ளைகளை பிரபல்யம் பெற்ற கல்லூரிகள் — பேர் பெற்ற ரியூட்டரிகட்டு அனுப்பிக்கொண்டு ஊரார் பிள்ளைகளை கிராமப் பள்ளிகளில் படிக்க வற்புறுத்தும் ஆசிரியர்கள்....

இருபது ரூபா பெறுமதியற்ற மருந்துக்கும் வைத்திய சேவைக்கும் இருநூறு ரூபா 'பில்' எழுதும் நவீயார் வைத் தியக் கலைநிதிகள்....

உயர் மட்டத்தில் உள்ளவர்கட்டு மனிதாபிமானத்தைக் கட்டி ஒழை எனியவர்களுக்கு சட்ட வியாக்கியானம் செய்யும் அரசு சேவையாளர்கள்....

மூப்பது ரூபா ஜீவனும்சம் கோரும் அபலை பெண்ணிடம் நூற்றுக்கணக்கில் சுனை கேட்கும் சட்டத்தரணிகள்....

தன் கோதரி தனிர்ந்த ஏனையவர்களின் கோதரிகள் எல் லேசரையும் கண்களாலேயே கெடுக்கின்ற வரவிபர்கள்....

தெருச் சண்டையைக் கண்குளிர்ச்சியாகக் கொள்ளும் சமாதாணப் பிரியர்கள்....

காதலியிடமே சீதனம் கேட்கின்ற காதலன் என்ற பங்கடையை வியாபாரி....

எழுத்தில் - பேச்சில் மலரின் மணத்தையும், எண்ணத்தில் - முச்சில் இதழின் ஸ்பரிசுத்தையும் விரும்பும் உபதேச எழுத் தாளர்கள், அவர்களைக் கொண்டாடும் வாசகர் கூட்டங்கள்....

பெண்களின் சமத்துவத்திற்குக் குரல் கொடுத்துவிட்டு, மனை விக்கு கரிமை மீறல் குற்றப் பத்திரம் படிக்கும் சமதர்மக் கணவர்கள்....

சாமிக்கும் பகிதனுக்குமிடையில் நின்று கலரி, பல்களி டிக் கட்டிற்கும் குருக்கள்கள், ஜயர்கள்....

இவர்கள் எல்லோருமே மனிதர்கள்தான், அதாவது உருவத்தில்!

— சி. ஞானேஸ்வரன்
(இரண்டாம் வருடம், பொருளியல் சிறப்பு)

நாசரிக்கத்தில் உண்மையான பொருளைப் பார்த்தோமே யானால் அது தேவைகளை பெறுக்குவதில் இல்லை என்பதும் தாமாகவே முன்வந்து தேவைகளைக் குறைத்துக் கொள்வதி வேயே இருக்கிறதென்றும் தெரியவரும்.

— காந்தி அடிகள்

பொருமையைப்பற்றி பயற்று கொள்ளுகின்றன. ஏனெனில் பொருமையான விரைகை நெருப்பு எரித்துக் கரித்துச் சாம்ப வாக்கிலிருவதைப் போன்று நன்மைகளை விழுங்கிவிடக் கடியது.

— நபி

— 36 —

வைகறைப் பூக்கள்

தெடுநாளின்பின் சண்னைத்திறந்தேன்.
இனிய வசந்த இனிய ஞாயிறின்
புதிதொளிதன்னே எதிர்கொள்வதற்காப்
துங்பச் சிவந்தி வலைகள் சிதைய
தாசுகள் கனக்கும் சண்னைத் திறந்தேன்.
எங்கும் எங்கும் மலர்கள் சிரித்தன.
எங்கும் எங்கும் பரவி நிறைந்த
வசந்த நாளின் வைகறைச் செக்கல்
இருளின் திட்டை புனிதம் செய்தது.
மனிதனை விடவுமோர் மகத்துவமுண்டோ.
வாழ்வை மிஞ்சமோசி இழப்பும் உண்டோ.
நினைவின் விரல்கள் ஓயாதுருட்டும்
விரச்தி மனிகளின் செபமாலையினை
பாதாளத்துள் விசிளிறந்தேன்.
நொருங்கிப்போன ஊர்களின் நடுவில்
நொடித்துப்போக மறுத்து நிமிர்ந்த
நட்டக்களப்பு மாணிடன் போல
எனினையுமணர்ந்து குதாகல மடைந்தேன்,
புத்துணர்வோடு தென்றலை நுகர்ந்தேன்.
எங்கேயந்த வாணம்பாடி.
அடைத்துக் கிடந்த என் அறையின் வெளியே —
பள்ளி எழுச்சி பாடிய பறவையே
இதோ இதோ எனது கதவுகள் திறந்தது;
ஈடன் பூங்கா நடுவில் அமர்ந்து
விலகிக்பபட்ட கனிகளைச் சுவைப்போம்.
எழு வைகறை ஒளியைத் தடுத்தால்
கைலயங்கிரியின் மருப்பையும் தகர்ப்போம்.

வி. ஐ. சி. ஜெயாலக்ஷ

— 37 —

With the best compliments from:

YOKU TRADING Co.,

GENERAL MERCHANTS

284, Hospital Road, JAFFNA.

T'Phone: 7727

ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன

★ கதை

★ கவிதை

★ கட்டிரை

★ துணுக்குகள்

முதலியன வரவேற்கப்படுகின்றன.

ஆக்கங்களை அனுப்பவிரும்புவோர் பின்வரும் முகவரிக்கு அனுப்புக.

ஆசிரியர்
“அக்கிலீக்குஞ்சு”
சிவன்கோவில் வீதி,
திருநெல்வேலி தெற்கு
திருநெல்வேலி

சிறுக்கை, கவிதை, துணுக்குகள் இப்படி அமையட்டும்!

- i) பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றினை தழுவும் வண்ணம் அமைய வேண்டும்.
- ii) கதை, கவிதைக்குரிய சமூகக்களம் சிறப்பாகப் பேணப்பட வேண்டும்.
- iii) மனித நாரிகத்தை முனி னெடுத்துச் சொல்வனவாக அமைய வேண்டும்.
- iv) கதை, கவிதைகள்
 - a) பொருள் (கரு)
 - b) ஆற்றல்
 - c) பிரச்சினையைக் கூறுவதை ஊடாகப் பிரச்சினைக்கான தீர்வினை கூறல், என்பனவற்றின் கூட்டு மிகவும் விரும்பப்படும்.
- v) எந்த ஒரு ஆக்கமும் சமூதாயத்தில் ஓர் விழிப்புணர்வினை நிச்சயமாக ஏற்படுத்தும், பயனுடையதாகம் என்று கண்டாலே அதை தரமானதாக விளங்கப்படும்.
- vi) எந்த ஆக்கங்களும் தனியொரு நபரைச் சாடுவதாகவோ தேவைக்கதிகமாகப் போற்றுவதாகவோ தோன்றின் அவை, நிராகரிக்கப்பட வேண்டும்.
- vii) உண்மைச்சம்பவங்களையின் உரியோரிடம் தக்க சான்றிதழ் கள் பெற்றுத் தரப்படவேண்டும்.

“அட்டாஸ்படம் சொல்கிறது”

எந்த ஒரு பிரஜையும் உலகில் பிறக்க உரிமை இருந்தால்; ஏன் வாழ உரிமையில்கை? பூமியில் ஏதோ ஓர் இடத்தில் தாயின் வயிற்றில் இருந்து பிறகும் சூழந்தத்துக்கு பூமியில் எந்த இடத்திலும் வாழ உத்தரவாதம் இருக்காதார்களை நாம் காண்கின்டிரும்.

இந்திலை எதனால் ஏற்பட்டது என்பதற்குக் காரணம் பல சொல்லச்; தப்பிச் செக்கோர். காரணம் ஒன்று, முன்னே விணைப் பயன் என்பார். இறைவன் விட்டவழி என்பார். நாம் தனித்து இவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பார் சிலர்; யாழ்ப்பாணத்து விதிகளிலே வர்த்தக நிறுவன முகப்புவினிலே, தாழ்வாரங்களிலே, எத்தனை குடும்பம்... ... “நகரம் அசத்தமாகியிடும் அவர்களை வெளியேற்று” என்று ஓர் குரு. அசத்தமான அமைப்பில் இது பெரிய அசத்தமிக்கை. இது மனித சமூதாயத்திற்கே வெட்கக் கேடான விடயம். இவர்கள் எந்த இனம், என்று கேட்கிறீர்களா? மனித இனம். இவர்கள் எந்த மொழி பேசுவர்கள் என்று கேட்கிறீர்களா? அவர்கள் புலன் உணர்த்தும் மொழியில்.

வி. பி. சிவநாதன்
உதவி/விரிவுவரையாளர், யாழ்/பக்கலைக்குடும்

Un Forgetable Name in
JAFFNA.

“SUBHAS”

- ★ Tourist Hotel
- ★ Cream House
- ★ Modern Cafe
- ★ Bakery

ஸுଭାସ் அத்தில், மாப்புப்போக.